

الْحَمْدُ لِلَّهِ الْقَوِيِّ الْمَتِينِ، الْعَزِيزِ الْحَكِيمِ، الْعَلِيمِ الْخَبِيرِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ
 الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَصَفِيُّهُ وَخَلِيلُهُ وَأَمِينُهُ عَلَى وَحْيِهِ،
 الدَّاعِي إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَالسِّرَاحِ الْمُنِيرِ؛ صَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ
 أَمَا بَعْدُ أَيُّهَا الْمُؤْمِنُونَ عِبَادَ اللَّهِ: اتَّقُوا اللَّهَ تَعَالَى، وَرَاقِبُوهُ جَلَّ فِي عُلَاهُ مُرَاقِبَةً مَنْ يَعْلَمُ أَنَّ رَبَّهُ يَسْمَعُهُ وَيَرَاهُ
 عِبَادَ اللَّهِ: لَقَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُنَنِ ابْنِ مَاجَهَ وَعَبْدِ بْنِ أَنَسٍ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
 أَنَّهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ قَالَ: «إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلْخَيْرِ مَعَالِيْقَ لِلشَّرِّ، وَإِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَعَالِيْقَ
 لِلْخَيْرِ، فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ، وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ
 وَطُوبَى - عِبَادَ اللَّهِ - : قِيلَ هِيَ الْجَنَّةُ، وَقِيلَ هِيَ شَجَرَةٌ فِي الْجَنَّةِ لَا يَقْطَعُهَا الرَّكَّابُ إِلَّا فِي مِئَةِ عَامٍ
 وَوَيْلٌ - عِبَادَ اللَّهِ - : قِيلَ هِيَ النَّارُ، وَقِيلَ الْعَذَابُ الشَّدِيدُ وَالنَّكَالُ الْأَلِيمُ.
 حَمَانَا اللَّهُ وَإِيَّاكُمْ وَوَقَانَا وَوَقَاكُمْ

عِبَادَ اللَّهِ: لِنَتَأَمَّلَ هَذَا الْحَدِيثَ الْعَظِيمَ وَالْوَصِيَّةَ الْجَامِعَةَ عَنِ الرَّسُولِ الْكَرِيمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ النَّاسُ فَرِيقَانِ: فَرِيقٌ
 مِفْتَاحُ لِلْخَيْرِ مِعْلَاقٌ لِلشَّرِّ، وَفَرِيقٌ عَلَى الْعَكْسِ مِنْ ذَلِكَ مِفْتَاحُ لِلشَّرِّ مِعْلَاقٌ لِلْخَيْرِ. هَلْ تَأْمَلُ كُلُّ وَاحِدٍ مِنَّا حَالَهُ
 وَأَمْرَهُ وَسَأَلَهُ فِي هَذَا الْمَقَامِ الْعَظِيمِ؟ هَلْ هُوَ مِنْ مَفَاتِيحِ الْخَيْرِ مَعَالِيْقِ الشَّرِّ، أَمْ أَنَّهُ عَلَى الْعَكْسِ مِنْ ذَلِكَ؟

Serviteurs d'Allah, il a été rapporté de manière authentique dans *Sunan Ibn Majah* et autres, d'après Anas Ibn Malik (qu'Allah soit satisfait de lui), que le Prophète ﷺ a dit :

« *Parmi les gens, certains ouvrent la porte du bien et ferment la porte du mal, et d'autres qui ouvrent la porte du mal et ferment la porte du bien. Bonne nouvelle (TOUBA) à ceux entre les mains desquels Allah place les clés du bien, et malheur (Wayl) à ceux entre les mains desquels Allah place les clés du mal.* »

"Tûbâ", ô serviteurs d'Allah, des savants l'ont interprété comme étant le Paradis.

Certains disent que c'est un arbre au Paradis et qu'un cavalier ne pourrait parcourir qu'en 100 ans.

"Wayl", ô serviteurs d'Allah, des savants l'ont interprété comme étant l'Enfer, ou encore comme un châtiment sévère et une punition douloureuse. Qu'Allah nous en préserve, vous et nous, et qu'Il nous protège.

Serviteurs d'Allah, réfléchissons à ce grand hadith et à ce conseil complet du noble Prophète ﷺ.

Sachez que Les gens se divisent **en deux groupes** : un groupe qui est une clé pour le bien et un verrou pour le mal, et un autre qui est à l'opposé, une clé (une ouverture, ou une cause) pour le mal et un verrou pour le bien (c'est-à-dire qui empêche le bien d'être fait ou qu'ils en sont une cause).

Chacun de nous a-t-il réfléchi à sa propre situation, à son état dans ce domaine si important ? Est-il parmi ceux qui sont des clés pour le bien et des verrous pour le mal, ou bien est-il le contraire ?

عِبَادَ اللَّهِ لَا بُدَّ أَنْ يُدْرِكَ أَنَّ مِنْهَجَ السَّلْفِ لَيْسَ فَقَطْ مَظْهَرًا أَوْ فِكْرَةً يَحْمِلُهَا الْإِنْسَانُ، أَوْ اعْتِقَادًا أَوْ تَصَوُّرًا فِي قَلْبِهِ
 وَعَقْلِهِ دُونَ أَنْ تَظْهَرَ آثَارُ ذَلِكَ عَلَى أَحْلَاقِهِ وَأَعْمَالِهِ وَظَاهِرِهِ. فَهَذَا حَطًّا جَسِيمًا
 وَمَنْ بَحْكَمِ مَعْرِفَتِنَا بِكَثِيرٍ مِنْ إِحْوَانِنَا نُعَانِي مِنْ هَذَا كَثِيرًا؛ أَنْ أَحْلَاقَنَا لَيْسَتْ بِالْمُسْتَوَى الَّذِي يَنْبَغِي أَنْ تَكُونَ
 عَلَيْهِ، فَإِنَّ دَعْوَتَنَا بِحَاجَةٍ إِلَى أَنْ تَمْضِيَ قُدَمَا، وَأَنْ تَكْسِبَ النَّاسَ، وَأَنْ تَنْتَشِرَ بَيْنَهُمْ؛ لِأَنَّ نَعْتَقِدُ أَنَّ نَحْمِلُ الْخَيْرَ
 وَالْحَقَّ الْمُبِينَ الَّذِي يُخْرِجُ هَذِهِ الْأُمَّةَ مِنْ سُبَاتِهَا وَظَلَامِهَا وَضَلَالِهَا. فَلِذَلِكَ يَنْبَغِي أَنْ نُوصِلَ هَذَا الْحَقَّ إِلَى النَّاسِ
 بِأَفْضَلِ الطَّرِيقِ وَأَيْسَرِ السُّبُلِ

Il est essentiel de comprendre que le Minhaj as-Salaf (la voie des pieux prédécesseurs) n'est pas seulement une apparence ou une idée que l'on porte, ni simplement une croyance ou une conception dans son cœur et sa raison sans qu'apparaissent les fruits de cela dans ses comportements, ses actions et dans son apparence.

Ceci est une erreur flagrante !

En raison de notre connaissance de nombreux de nos frères, et nous souffrons beaucoup de ce problème : nos comportements ne sont pas au niveau qu'ils devraient être. Notre prêche a besoin de progresser, d'aller vers l'avant, d'attirer les gens, et de se propager et se répandre parmi eux, car nous croyons que nous portons le bien et la vérité éclatante par laquelle la communauté pourra sortir de son sommeil, de son obscurité et de son égarement. C'est pourquoi il est nécessaire de transmettre cette vérité aux gens de la meilleure manière et par les moyens les plus simples.

وَلِذَلِكَ، إِيَّاهُ ثُمَّ إِيَّاهُ أَنْ يَكُونَ الْمُسْلِمُ الْوَاحِدُ مِنَّا سَبَبًا فِي تَنْفِيرِ النَّاسِ عَنِ مَنَهَجِ السَّلَفِ؛ فَالْتَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "إِنَّ مِنْكُمْ مُنْفِرِينَ"، فَإِيَّاكَ أَنْ تَكُونَ أَحَدَ الْمُنْفِرِينَ. فَشِعَارُكَ لَا بُدَّ أَنْ يَكُونَ عَلَى وَفْقِ مَا أَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. لَمَّا كَانَ يَبْعَثُ دُعَاتَهُ، مَاذَا كَانَ يَقُولُ؟ "يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلَا تُنْفِرُوا، وَإِذَا اخْتَلَفْتُمَا فَتَطَاوَعَا." لَا بُدَّ أَنْ يَكُونَ التَّيْسِيرُ ظَاهِرًا عَلَى أَحْلَاقِنَا وَكَلَامِنَا وَمُعَامَلَتِنَا مَعَ النَّاسِ؛ فَالْتَّبِيُّ يُصَلِّحُهُمُ الرَّفْقُ. وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرَّفْقَ فِي كُلِّ شَيْءٍ." وَيَقُولُ: "مَا كَانَ الرَّفْقُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَمَا نَزَعَ الرَّفْقُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ"

فَلَا بُدَّ أَنْ نُحَسِّنَ أَحْلَاقَنَا، فَالْأَحْلَاقُ الْحَسَنَةُ هِيَ الدِّينُ. يَقُولُ ابْنُ الْقَيِّمِ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: "الدِّينُ هُوَ الْخُلُقُ كُلُّهُ." قَالَ: "فَمَنْ فَاقَكَ فِي الْخُلُقِ فَاقَكَ فِي الدِّينِ." يَعْنِي يَسْتَحِيلُ أَنْ يَأْتِيَ إِنْسَانٌ يَقُولُ: "أَنَا مُتَدَيِّنٌ مُلتَزِمٌ مُسْتَقِيمٌ، وَأَحْلَاقُهُ سَيِّئَةٌ." هَذَا غَيْرٌ مُوجُودٍ. فَالَّذِي يَكُونُ مُتَدَيِّنًا مُسْتَقِيمًا وَيَزْعُمُ أَنَّهُ يَسِيرٌ وَفَقَ مَنَهَجِ السَّلَفِ وَسُنَّةِ سَيِّدِ الْمُرْسَلِينَ، لَا بُدَّ أَنْ يَكُونَ صَاحِبَ أَحْلَاقٍ حَسَنَةٍ. فَالْتَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "أَكْمَلُ النَّاسِ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَأَفْرَبُكُمْ مِنِّي مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ أَحْسَنُكُمْ أَحْلَاقًا." هَذِهِ الْأَحَادِيثُ مُوجَّهَةٌ إِلَيْنَا، فَلَا بُدَّ أَنْ نَلْتَزِمَهَا

Par conséquent, il faut éviter à tout prix en prenant garde, et en prenant vraiment garde que l'un de nous, suivant le Minhaj des Salafs (la voie des pieux prédécesseurs), soit une cause de la fuite des gens de cette voie.

Le Prophète ﷺ a dit : "Il y a certes parmi vous des gens qui font fuir." (hadith rapporté par Al oukhari & Muslim)

Alors, prends garde de ne pas être l'un de ceux qui font fuir les gens. Il faut impérativement que ta devise soit en concordance avec qu'a ordonné le Prophète ﷺ. Lorsqu'il envoyait des prêcheurs, que leur disait-il ?

« Facilitez et ne rendez pas les choses difficiles (ne compliquez pas les choses), annoncez la bonne nouvelle et ne faites pas fuir, » « et si vous êtes en désaccord, trouvez un terrain d'entente, en obéissant l'un à l'autre. »

Il est donc impératif que la facilité se manifeste dans nos comportements, dans nos paroles et notre manière de nous comporter avec les gens, car **c'est la douceur qui est une cause de réformation des gens.**

Le Prophète ﷺ dit : « **Allah est doux et aime la douceur en toute chose.** » Il dit aussi : « **La douceur n'est jamais présente dans une chose sans qu'elle ne l'embellisse, et elle n'a jamais été retirée d'une chose sans qu'elle ne l'enlaidisse.** »

Nous devons donc impérativement améliorer notre comportement, car le bon comportement est la religion.

Ibn al-Qayyim, qu'Allah lui fasse miséricorde, a dit : "**Le comportement c'est la religion toute entière !**" Il a ajouté :

"**Celui qui t'a surpassé dans le comportement, t'a donc surpassé en religion.**" Il est donc inconcevable qu'une personne dise qu'elle observe la pratique religieuse, qu'elle observe correctement la religion et qu'elle est droite, alors que **son comportement est mauvais.** Cela n'existe pas ! Ainsi, celui qui est religieux, et qui est droit et qui prétend suivre le Minhaj des salafs (la voie des pieux prédécesseurs) et la sounnah du Maître des Messagers, doit nécessairement être doté de bons comportements. Ô serviteurs d'Allah !

Le Prophète ﷺ dit : "**Les croyant ayant la foi la plus parfaite et complète sont ceux qui possèdent le meilleur comportement et ceux qui sont les plus proches de moi le Jour du Jugement, sont ceux d'entre vous qui possèdent le meilleur comportement.**"

Ces hadiths nous sont adressés, nous devons donc les respecter fermement !

وَنَسْتَعْرَبُ كَثِيرًا؛ أَحْ مَظْهَرُهُ عَلَى مَنْهَجِ السَّلْفِ، لَكِنْ لَا تَكَادُ بَجْدِ الْبَسْمَةِ تَظْهَرُ عَلَى وَجْهِهِ. وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَا تَحْفِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَحَاكَ بِوَجْهِ طَلْقٍ." لَا يُكَلِّفُكَ شَيْئًا أَعْطِ الطَّلَاقَةَ فِي وَجْهِكَ، دَعِ النَّاسَ لِمَا يَرُونَكَ يَشْعُرُونَ بِالطَّمَأِينَةِ وَالسُّرُورِ عِنْدَ رُؤْيَيْكَ. بِسْمَةِ لَا تُكَلِّفُكَ شَيْئًا، وَلَكِنَّكَ تُثَابِتُ عَلَيْهَا وَتَنَالُ بِهَا أَجْرًا عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَتَدْخُلُ إِلَى قَلْبِ غَيْرِكَ وَنَحْنُ مُطَالِبُونَ بِأَنْ نَتَوَدَّدَ إِلَى غَيْرِنَا، مُطَالِبُونَ بِأَنْ يُجِيبَنَا غَيْرُنَا، لِأَنَّ بَعْضَ النَّاسِ يَقُولُ: "أَنَا لَا أَبَالِي بِهِ." لَا يَا أَخِي، أَنْتَ مُطَالِبٌ بِأَنْ يُجِيبَكَ وَتَتَوَدَّدَ إِلَيْهِ

Nous trouvons très étrange, qu'un frère, dont il est probable que l'apparence soit sur la voie des pieux prédécesseurs, mais que tu ne vois quasiment pas un sourire apparaître sur son visage !
Le Prophète ﷺ a dit : " **Ne méprise rien des bonnes actions ! Ne serait-ce que le fait de rencontrer ton frère avec un visage souriant (avenant).**" (Hadith rapporté par Mouslim)
Met de la réjouissance sur ton visage ! Laisse les gens, lorsqu'ils te voient et te regardent, ressentir une sérénité et un plaisir en te voyant ! Le sourire ne te coûte rien, mais tu es récompensé par Allah et tu rentres dans le cœur d'autrui. Mais il nous est demandé de nous faire aimer des autres. Il nous est demandé d'agir de sorte que les autres nous aiment. Car certaines personnes disent : "Moi, je ne tiens pas compte de lui !"
NON mon frère ! Il t'est demandé d'être aimé. Et que tu te fasses aimer des gens.

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ إِلَيْهِ رَجُلٌ فَلَمَّا رآه، فَقَالَ: "بِئْسَ أَخُو الْعَشِيرَةِ!" فَدَخَلَ عَلَيْهِ فَتَقُولُ عَائِشَةُ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا: "فَأَقْبَلَ عَلَيْهِ بِوَجْهِهِ كَأَنَّهُ لَهُ عِنْدَهُ مَنْزِلَةٌ!" اسْتَعْرَبْتُ، يَعْنِي تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ بِكَلَامٍ لَطِيفٍ وَجَمِيلٍ كَأَنَّ هَذَا الرَّجُلَ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا حَرَجَ الرَّجُلُ، فَسَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ هَذَا الْأَمْرِ. كَيْفَ تَقُولُ: "بِئْسَ أَخُو الْعَشِيرَةِ"، وَبَعْدَ ذَلِكَ لَمَّا دَخَلَ مُحَمَّدٌ تَهُتَهُ وَتَنَبَّسْتُ إِلَيْهِ؟ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يَا عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءً فُحْشِهِ (رواه البخاري) فَلَا بُدَّ أَنْ نُقَابِلَ النَّاسَ بِوَجْهِ حَسَنٍ

Le Prophète ﷺ, lorsqu'un homme est venu à lui, et le vit. Le Prophète ﷺ dit à Aishah : « **Quel mauvais frère de tribu !** » Puis cet homme entra chez lui et 'Aishah a alors dit : « **Il l'a accueilli alors avec un visage, d'une manière telle qu'il aurait un statut élevé auprès de lui.** » Elle trouva cela étrange : Le Prophète ﷺ parla avec l'homme avec des paroles douces et agréables, comme si cet homme faisait partie des gens préférés du Prophète ﷺ
Quant l'homme sortit. Elle questionna le Prophète ﷺ à ce sujet : « **Comment dis-tu de lui à son propos : « quel mauvais frère de tribu !** » puis quand il est entré, tu lui a parlé et montré un plaisir à entretenir avec lui. »
Il lui répondit : « **Ô Aishah ! Celui qui a la plus mauvaise place auprès d'Allah le jour du jugement est celui que les gens ont délaissé pour se protéger de son mal.** » (Hadith Rapporté par Al Boukhari)
Mes frères ! Il est donc nécessaire de rencontrer les gens avec un visage plaisant !

اللَّهُمَّ وَفَّقْنَا لِمَا نُحِبُّ وَتَرَضَى، وَأَعِنَّا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى، وَلَا تَكِلْنَا إِلَى أَنْفُسِنَا طَرْفَةَ عَيْنٍ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ. اللَّهُمَّ إِنَّا نَتَوَجَّهُ إِلَيْكَ بِأَسْمَائِكَ الْحُسْنَى وَصِفَاتِكَ الْعُلَا، وَنَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ الْفَتْاحُ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ أَنْ تَجْعَلَنَا مِنْ مَفَاتِيحِ الْخَيْرِ وَمَعَالِيْقِ الشَّرِّ. وَآخِرُ دَعْوَانَا أَنْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الخطبة الثانية :

الحمد لله الفتح العليم، أحمدُه جَلَّ وَعَلَا وَهُوَ خَيْرُ الْفَاتِحِينَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا. أَمَّا بَعْدُ، عِبَادَ اللَّهِ

فَالْمَطْلُوبُ أَنْ نُعَامِلَ النَّاسَ مُعَامَلَةً حَسَنَةً، نُبَشِّرَ فِي وَجْهِهِمْ، وَنَتَبَسَّمَ، وَنُسَلِّمَ عَلَيْهِمْ، وَنَرْتَفِقَ بِهِمْ، وَنَأْمُرَهُمْ بِالطَّيِّبِ.
فَكَمَا كَانَ يَقُولُ شَيْخُ الْإِمَامِ الْأَلْبَانِيِّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: "هَذَا الْحَقُّ ثَقِيلٌ". الْحَقُّ وَالِدَعْوَةُ الَّتِي تَحْمِلُوهَا فِيهَا ثِقْلٌ
لِمَاذَا التَّثْقُلُ؟ لِأَنَّ كَثْرَةَ الشَّهَوَاتِ وَالشُّبُهَاتِ أَبْعَدَتِ النَّاسَ عَنِ الدِّينِ وَالتَّدْيِينِ وَمَعْرِفَةِ السُّنَّةِ.
فَقَالَ فَلَا تَزِيدُوهَا ثِقْلًا بِسُوءِ أَخْلَاقِكُمْ

فَالْتَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَدِيثِ الصَّحِيحِ فِي مُسْنَدِ الْإِمَامِ أَحْمَدَ: "إِنَّ اللَّهَ حَرَّمَ النَّارَ عَلَى كُلِّ هَيِّئٍ
لَيْتِنِ سَهْلٍ قَرِيبٍ مِنَ النَّاسِ." كَذَلِكَ يَجِبُ أَنْ نَكُونَ هَيِّئِينَ لَيْتِنِ سَهْلِينَ عَلَى النَّاسِ.

Voilà ce qui t'est demandé ! Il nous est demandé d'adopter un bon comportement avec les gens : de sourire à leurs visages. De leur passer le salam, de faire preuve de douceur à leur égard. Et leur donner des conseils avec gentillesse. **Comme le disait Cheikh Al Albani rahimahoullah, une parole qu'il disait à ses élèves :**

« **Certes cette vérité est lourde !!!** » La vérité, la da'wah le prêche que vous portez, il s'y trouve une lourdeur. Pourquoi une lourdeur ? Car les passions et les ambiguïtés se sont multipliées et elles ont éloigné les gens de la religion et de la pratique religieuse ainsi que de la connaissance de la sounnah.

Il a dit Cheikh Al Albani rahimahoullah : « Alors, ne lui rajoutez pas de la lourdeur avec vos mauvais comportements ! »

Le Prophète ﷺ a dit dans un hadith authentique rapporté par l'imam Ahmad dans son Mousnad :

« **Certes celui qui est facile à vivre, calme et doux et Proche des gens, Allah l'interdit à l'enfer.** »

De la même façon ! Il nous est obligatoire d'être calmes, doux, et facile à vivre avec les gens.

وصلوا وسلموا - رعاكم الله - على محمد بن عبد الله كما أمركم الله بذلك في كتابه فقال: ﴿ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴾ [الأحزاب: ٥٦] ، وقال صلى الله عليه وسلم : ((مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا)) وقد جاء عنه عليه الصلاة والسلام الحث من الإكثار من الصلاة والسلام عليه في ليلة الجمعة ويومها ولهذا يقول الإمام الشافعي رحمه الله: " إني أحب الصلاة والسلام على رسول الله في كل وقت وحين ولكنه في ليلة الجمعة ويومها أحب إلي " . فأكثرُوا في هذا اليوم المبارك من الصلاة والسلام على رسول الله .

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا ، وأصلح لنا دنيانا التي فيها معاشنا ، وأصلح لنا آخرتنا التي فيها معادنا ، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر . اللهم أصلح ذات بيننا ، وألف بين قلوبنا ، واهدنا سبل السلام ، وأخرجنا من الظلمات إلى النور ، وبارك لنا في أسمعنا وأبصارنا وأموالنا وأزواجنا وذرياتنا واجعلنا مباركين أينما كنا .

اللهم وفقنا لما تحب وترضى وأعنا على البر والتقوى ، ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات ، اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلننا وما أنت أعلم به منا أنت المقدم والمؤخر لا إله إلا أنت ، اللهم اغفر ذنوب المذنبين من المسلمين ، وتب على التائبين ، واكتب الصحة والسلامة والعافية لعموم المسلمين ، اللهم فرج هم المهمومين من المسلمين ، ونفس كرب المكروبين ، واقض الدين عن المدينين ، واشف مرضانا ومرضى المسلمين ، وارحم موتانا وموتى المسلمين .

عباد الله : اذكروا الله يذكركم ، واشكروه على نعمه يزدكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ